



□□□□□□□□ □□□□□□□□

ரமலான் என்பதன் பொருள் கரித்தல், எரித்தல் என்பதாகும், கடந்த கால வாழ்வில் ஏற்பட்ட மனிதர்களின் பாவங்கள் கரிந்து போகிற மாதம் இது.

நோன்பை கற்றுத்து இறவைதேமாம் திருக்கூர் ஆன் இப்படி வர்ணிக்கிறது.

இறநம்பிக்கை கொண்டாரே உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்படுகிறது உங்கள் முன் உள்ள கட்டத்தார் மீது விதியாக்கப்பட்டது போன்று ஏனெனில் நீங்கள் இறயைச்சம் கொள்வதற்காக.

இவ்வசனத்தில் கற்றுப்பட்டபட்ட பபி மனிதன் இறயைச்சம் பறுகிற விஷயத்தில் நோன்பு மிக முக்கியமானதாகும்.

இந்த நோன்பின் வழியாக மனிதன் தன் உணர்வுகளின் மீது ஆளுமை பறுகிறான்.

இந்த ஆளுமைதான் “தகவா” என்று சொல்கிற இறயைச்சதின் ஆணிவறோகும்.

தன் பற உறப்புகளை மிகச்சரியாக கயாளுகிற மனிதன் தன் உணர்வு மற்றும் இச்சகையில் ஆளுமை சலுத்த இயலாமல் ஆகிவிடுகிறான் அல்லது அதை மறந்து

இருக்கிறான் .

அந்த ஆளுமையை நோன்பு நமக்கு கற்றுத் தருகிறது.

வறும் பசித் திருப்பது மட்டும் நோன்பின் நோக்கமன்று, அதன் ஊடாக மனிதனின் முழு குணமும் மாற்றி அமைக்கப்படுவதே தான் இஸ்லாம் விரும்புகிறது.

ஏனெனின், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு கபீற்று நம் அக கண்களதை திறக்கிறது.

“0000 000000 0000 000000000000, 000000 000000 000000000000 000000000000 0000 0000 0000000000 000000000000000000, 000000000000 000000000000 000000000000 0000 000000000 000000”

பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு செய்தியை நபிகள் நாயகம் அவர்கள் கபீறுகிறார்கள் .

இந்த ஹதீஸின் மபிலமாக நாம் உணர்கிற ஒரு பாடம், பொய் பசுவதை வாழ்வின் ஏதாவது ஒரு சந்தர்பத்தில் செய்கிற மனிதன், பின் அது வழக்கமாகி அதுவே பழக்கமாகவும் ஆகிவிடுகிறது. அந்த பழக்கம் குறித்தான உணர்வு கபீட இல்லாமல் அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான் .

அது போன்ற நம் வாழ்வில் உள்ள செயல்களை திரும்பி பார்பதற்குண்டான ஒரு சந்தர்பம்தான் நோன்பு ஆகும் .

ரமலானுடைய காலங்களில் நம்முடைய பழக்கத்தில் உள்ள சில விசயங்களை நாம் விடுகிறோம் . உதாரணமாக பீடி, சிகர்டே, மது போன்ற லாகிறி பொருட்களை முற்றிலுமாக இந்த ரமலானில் விட்டு விடுகிறோம் .

இதனை விடும்படி மட்டுமே போதும் என்றும் நினைத்துக்கொள்கிறோம்.

ஆனால், ஹராமான சலாட், சய்யல், பார்வகளை விட்டு தவிர்ந்திருப்பதற்கு அழகிய ஒரு வழியை அல்லாஹ் நமக்கு காண்பிக்கிறது.

உங்களுக்கு ஹலாலாக உள்ள ஆகாமாக்கப்பட்ட பொருளை தவிர்ந்திருங்கள் என்று இறைவன் கஹுகிறான்.

உலகில் எவ்வளவு விலை உயர்ந்த பொருளாக இருந்தாலும், அழகிய பொருளாக இருந்தாலும் அது நமக்குரியது என்று ஆகிவிட்டால் அதன் அருமகளை நாம் மறந்து போகிறோம். மற்றதை தடே ஆரம்பிக்கிறோம்.

இன்றைக்கு உணவுகளும் ஒரு போதையாக ஆகிவிட்டது. வகை வகையான உணவை உண்பதற்கு உயர்தர ஹோட்டல்களுக்கும், வகை திரை பிரயாணிக்கிறோம். அந்த போதையை உணரத்தான். ஹாலாலான நம்மக்கு முன்னால் உள்ள உணவை நீ உண்ணக்கூடாது என்று இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகிறது. அப்பொழுது தான் ஹலால் உணவை குறித்து மனிதன் சிந்திக்கிறான். உணவின் மீதுள்ள போதனை தள்ளுகிறது.

ஹாலான அழகிய மனைவி உடன் இருக்க அதைவிடும்படி மற்ற அன்னியப்பணிகளை அவன் கண்கள் தடேுகிறது. அனுமதிப்பட்ட மனைவியை தடுவதற்க்கும், இச்சை பச்சைகள் பச்சைவதற்க்கும் நோன்பு தடையை ஏற்படுத்தும் போது மனிதனின் அன்னியப்பணிகள் மீ தான போதனை தள்ளுகிறது.

கட்ட பச்சைகளில் பழக்கமான நாவு அந்த போதையில் திழைத்திருக்கிறது. நல்ல விஷயங்களையே ரமலானில் குறைத்து பச்சையும். யாராவது சண்டையிட வந்தால் நான் நோன்பாளி என்று சலாட் லவும் எனபதனைக் கொண்டு பச்சையில் உள்ள போதையை இஸ்லாம் உணரவைக்கிறது.

இதனை எல்லாம் விட இன்றைக்கு இளையவர், பெரியவர் என்ற வித்தியாசம் இல்லாமல். எல்லோருடைய நேரத்தையும் மொத்தாக தின்று கொண்டிருப்பது. இன்றைய Social Media/ Mass Media என்று அழகைக் கட்டும் whatsapp, face book, Telegram போன்றவை

நம் முடயை மொத்த நரேத்தயையும் எடுத்துக்கொள்கிறது.

எவ்வளவு நரேம் அதில் சலெவிடுகிறோம் என்று கட்ட தரரியாமல் தன்னை மறந்து வறோ ஒரு உலகிற்கு நாம் சனென்றுவிடுகிறது.

இன்றைக்கு இருக்கும் எல்லா பதோதகளையும் விட மதோசமான பதோதை அது தான். ஆக இந்த ரமலானின் நாம் ஒரு உறுதி எடுக்கவேண்டும். **Ramzan free from facebook, whatpu, telegram** என்று நம் முடயை வாட்ஸ் அப்பில் ஸ்டேஸ் இட்டுவிட வேண்டும். நாம் அதில் பாயான் கடை்கலாம், நல்ல விஷயங்களை பகிந்துகொள்ளலாமே என்று நம் மனதும் ஷதைத்தானும் வலியுறுத்துவார்கள்.

அல்லாஹ் காப்பானாக ரமலான் என்பது அமல்களின் மாதம் **Month of Action** அது படிகிறது மாதம் அன்று. அதில் அதிகமாக குர்ஆன் ஓதுவது, ஸலவாத் சொல்வது, என்ற நல்லறங்களால் நம் மறுமை ஏடு நிறப்படவேண்டும்.

அதில் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலஹி வஸல்லம் அவர்கள் பொறுமையின் மாதம் என்று வர்ணித்ததுபோன்று பொறுமையாகவும், அமதியாகவும் இருந்து நம் உள் ரங்க குண நலன் மாறுவதற்கு முயற்சி செய்யவேண்டும். இந்த ரமலானை முழுமையாக பயன்படுத்தி நம் மனை நாம் பண்படுத்துவதற்கு அல்லாஹ் உதவிசெய்வான ஆமீன்.